



Perbadanan Insurans Deposit Malaysia

மலேசியாவில் உங்களின் காப்புறுதியும் வைப்புத்தொகைகளும் பாதுகாக்கப்படுகின்றன

உங்கள் வங்கி
வைப்புத்தொகைகளுக்கு
RM250,000 வரையிலான
பாதுகாப்பு




வைப்புத்தொகை காப்புறுதி முறை

PIDM என்பது என்ன?

PIDM என்பது, மலேசிய வைப்புத்தொகை காப்புறுதிக் கழகச் சட்டத்தின் (PIDM சட்டம்) கீழ் 2005-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஓர் அரசாங்க நிறுவனம்.

PIDM இரண்டு முறையில் உங்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது:

- வைப்புத்தொகை காப்புறுதி முறையின் (DIS) கீழ் வைப்புத்தொகையாளர்
- தக்காஃபுல் மற்றும் காப்புறுதி சலுகைகள் பாதுகாப்பு முறையின் (TIPS) கீழ் தக்காஃபுல் மற்றும் காப்புறுதி பாலிசிகளின் உரிமையாளர்



உங்களுக்கு PIDM எத்தகைய பாதுகாப்பை வழங்குகிறது?

PIDM ஓர் உறுப்பு வங்கி திவாலாகிவிட்ட பட்சத்தில், **RM250,000** வரையிலான உங்களது தகுதிபெற்ற வைப்புத்தொகைகளைப் பாதுகாக்கும்.

வைப்புத்தொகை காப்புறுதி முறை (DIS) எவ்வாறு செயல்படுகிறது:



உங்கள் வங்கி PIDM-யின் ஓர் உறுப்பினர் என்பதை தெரிந்து கொள்ள இந்த உறுப்பித்துவ அடையாளத்தைக் கவனிக்கவும்.




வங்கியில் உங்கள் பணத்தை சேமிப்புகள்.



PIDM உங்கள் வங்கி வைப்புத்தொகைகளை RM250,000 வரையில் திருப்பிச் செலுத்தும்.

- இந்த பாதுகாப்பு இயல்பாகவே வழங்கப்படுகிறது - விண்ணப்பம் மற்றும் கட்டணம் தேவையில்லை.
- ஓர் உறுப்பு வங்கி திவாலாகிவிட்ட பட்சத்தில், நீங்கள் எந்த ஒரு கோரிக்கைக்கும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
- சம்பந்தப்பட்ட உறுப்பு வங்கியின் வைப்புத்தொகை குறிப்புக்கள் அடிப்படையில் PIDM பணம் வழங்கும்.
- எவ்வாறு, எங்கே மற்றும் எப்போது பணம் வழங்கப்படும் என்பதை PIDM அறிவிக்கும்.





எத்தகைய பாதுகாப்பு?

ஓர் உறுப்பு வங்கிக்கு ஒரு வைப்புத்தொகையாளர் எனும் அடிப்படையில் உங்களின் தகுதிபெற்ற ரிங்கிட் மலேசியா (RM) ஆதிக்கத்தில் அல்லது வெளிநாட்டு நாணய வைப்புத்தொகைகள் RM250,000 வரை பாதுகாக்கப்படுகின்றன. இந்த வரம்பு ஒரு வைப்புத்தொகையின் மூலத்தொகை மற்றும் வட்டி/ராயம் இரண்டையும் உள்ளடக்கி இருக்கிறது. PIDM-மினால் பாதுகாக்கப்பட்ட வைப்பு பொருட்கள் அல்லது கணக்குகளை கீழே காணலாம்:

- சேமிப்பு கணக்குகள்
- நடப்பு கணக்குகள்
- நிரந்தர வைப்புத்தொகை

ஓர் உறுப்பு வங்கியில் பல கணக்குகளை வைத்திருக்கும் ஒரு வைப்புத்தொகையாளருக்கு எவ்வாறு தனித்தனி வைப்புத்தொகை பாதுகாப்பு கிடைக்கிறது என்பதற்கான ஓர் உதாரணத்தை கீழே காணலாம்.

XYZ வங்கியில் வைப்புத்தொகையாளர்	மாதிரி வைப்புத்தொகை	வைப்புத்தொகை கணக்குகள்	தொகை (RM)	காப்புறுதி செய்யப்பட்டது (RM)
ராம் 	தனிப்பட்ட	சேமிப்பு	100,000	250,000
		நடப்பு	100,000	
		நிரந்தர வைப்புத்தொகை	100,000	
ராம் மற்றும் மனைவி 	கூட்டு	நிரந்தர வைப்புத்தொகை	220,000	220,000
ராம், வியோங் & கோ (சட்ட நிறுவனம்) 	தொழில் முறை	நடப்பு	280,000	250,000
ராம் சகோதரர்கள் 	நிறுவனம்	நடப்பு	180,000	180,000
மொத்த வைப்புத்தொகை			980,000	
PIDM-மினால் பாதுகாக்கப்பட்ட மொத்த வைப்புத்தொகைகள்				900,000



எது பாதுகாக்கப்படவில்லை?

- முதலீட்டு கணக்குகள்
- யூனிட் டிரஸ்டுகள், நிதி சந்தைப் பணம் மற்றும் பங்குகள்
- தங்கம் தொடர்பான முதலீட்டு பொருட்கள் அல்லது கணக்குகள்
- மலேசியாவில் செலுத்தப்படாத வைப்புத்தொகைகள்

உங்கள் வங்கியில் பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்படாத வைப்பு பொருட்கள் அல்லது வைப்புத்தொகை கணக்கு பட்டியலை பார்க்கவும்.





நான் என்ன செய்யலாம்?

- ✓ உங்கள் வங்கி ஒரு PIDM-மின் உறுப்பினரா என சரிபார்க்கவும் - இதன் பட்டியல் PIDM-மின் அகப்பக்கத்தில் கிடைக்கும்.
- ✓ PIDM-மின் உறுப்பியத்துவ அடையாளத்தைக் காணுங்கள்



- ✓ உங்கள் வைப்புத்தொகை அல்லது வைப்பு பொருட்கள் PIDM-மினால் பாதுகாக்கப்படுகிறதா என்பதை உங்கள் வங்கியில் கேட்கவும்.

நீங்கள் ஒரு புதிய வைப்புத்தொகை கணக்கு திறக்கும்போது உங்கள் வங்கி செய்ய வேண்டியது:

1. PIDM-மினால் வைப்புத்தொகை கணக்கு பாதுகாப்பு பெறுகிறதா இல்லையா என்பதை உங்களுக்கு தெரிவிப்பது
2. PIDM-மின் ஒரு சிறு கையேடு உங்களுக்கு வழங்குவது
3. நீங்கள் மேலே உள்ள (1)-ஐ அறிந்திருக்கின்றீர்களா மற்றும் மேலே உள்ள (2)-வது உங்களுக்கு வழங்கப்பட்டதா என்ற உத்தரவாதத்தை உங்களிடமிருந்து பெறுவது



மேலும் தகவல் அறிய:

☎ இலவச தகவல் எண்:
1-800-88-1266, திங்கட்கிழமை
முதல் வெள்ளிக்கிழமை வரையில்
காலை 8:30 முதல் 5:30 வரை

✉ info@pidm.gov.my

🌐 www.pidm.gov.my

PIDM உங்கள் தக்காஃபுல்
மற்றும் காப்புறுதி
சலுகைகளையும்
பாதுகாக்கிறது என்பது
உங்களுக்கு தெரியுமா?
மேலும் தகவல்களை
இன்றே பெறுங்கள்!



Perbadanan Insurans Deposit Malaysia

மலேசியாவில் உங்களின் காப்புறுதியும் வைப்புத்தொகைகளும் பாதுகாக்கப்படுகின்றன

தொடர்பு மற்றும் பொதுவிலகார்ப் பிரிவு

Level 9, Bangunan AICB, 10, Jalan Dato' Onn,

50480 Kuala Lumpur.

தொலைபேசி: 603-2173 7436 / 2265 6565 தொலைநகல்: 603-2173 7527 / 2260 7432